

## கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம்

### 1. நிதிக்கூற்றுக்கள்

#### 1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 1.2 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் 2011 திசெம்பர் 31 இல் இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### 1.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

##### 1.2.1 இலங்கைக் கணக்கீட்டு நியமங்கள்

பின்வரும் இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமைகள் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டன.

(ஆ) இலங்கைக் கணக்கீட்டு நியம இல. 09 இன் பிரகாரம் பின்வரும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன.

(i) 03 மாதங்களுக்கு மேற்பட்ட காலத்தில் காலாவதியாகின்ற ரூபா 10,200,000 பெறுமதியுடைய நிலையான வைப்புக்கள் காசு மற்றும் காசுக்குச் சமமானதாக பொருத்தமற்ற முறையில் காட்டப்பட்டிருந்தது.

(ii) ரூபா 2,032,888 தொகையான நிலையான சொத்துக்களின் விற்பனையினால் ஏற்பட்ட இலாபம் ரூபா 2,278,888 என செயற்பாட்டு இலாபத்தில் தவறுதலாக செம்மையாக்கப்பட்டிருந்தது.

(iii) ரூபா 16,630,703 தொகையான நிலையான சொத்துக்கள் பதிவழித்தல் கிரயம் மற்றும் ரூபா 18,434,417 பெறுமதியான நிலையான சொத்துக்களைப் பதிவழித்தல் பெறுமானத் தேய்வு என்பன முதலீட்டு செயற்பாடுகளின் கீழான நிதிப்பாய்ச்சலில் பொருத்தமற்ற முறையில் காட்டப்பட்டிருந்தது.

(iv) செயற்பாட்டு மூலதன சீராக்கங்களின் முரண்கள் பின்வரும் முறையில் பிழையாக செம்மையாக்கப்பட்டிருந்தது.

	2011	2010	சரியான வேறுபாடு	நிதிப்பாய்ச்சலில் காட்டப்பட்ட மீதி	வேறுபாடு
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
திரண்ட செலவினம்	18,799,347	25,196,688	6,397,341	6,397,130	(211)
வியாபார மற்றும் பெற வேண்டிய கணக்குகள்	52,097,906	53,192,352	1,094,446	1,818,115	723,669
முற் கொடுப்பனவுகள்	1,663,441	2,882,653	1,219,212	1,218,999	(213)

(ஆ) இலங்கை கணக்கீட்டு நியமம் 16 இன் பிரகாரம் 1999 ஒக்டோபர் 28 ஆந் திகதிய 1103/18 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஊழியர் சேவையில் சேர்ந்த வருடத்தின் ஆரம்பம் முதல் பணிக்கொடை ஒதுக்கீடு கணிப்பீடு செய்யப்பட்டு கணக்குகளுக்கு கொண்டுவரப்பட வேண்டியிருந்த போதிலும் நிறுவனத்தில் 1 வருட காலம் முழுமையாகச் சேவையாற்றிய மற்றும் 5 வருடங்கள் வரையான சேவைக்காலத்தினையுடைய 73 ஊழியர்களுக்காக 2011 ஆம் ஆண்டில் ரூபா 1,874,297 தொகை குறைவாக பணிக்கொடை ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் பணிக்கொடை ஒதுக்கீடுகளான ரூபா 71,394,795 தொகையும் முதலீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

(இ)(i) இலங்கை கணக்கீட்டு நியமம் 18 இன் பிரகாரம் ரூபா 220,906,930 பெறுமதியான கட்டிட நிர்மாணத்திற்குரிய நிலத்தின் பெறுமதி கணக்கீட்டு கொள்கைகளில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

- (ii) இலங்கைக் கணக்கீட்டு நியம இல. 18 இன் பிரகாரம் நிலையான சொத்துக்கள் பயன்பாட்டிற்கு எடுக்கப்பட்ட தினத்திலிருந்து பெறுமானத் தேய்விடல் ஆரம்பிக்கப்பட வேண்டியிருந்த போதிலும் மீளாய்வாண்டின் போது கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 60,482,365 பெறுமதியான சொத்துக்களுக்காக முழு வருடத்திற்குமாக பெறுமானத் தேய்வு கணிப்பீடு செய்யப்பட்டமையினால் ரூபா 4,616,613 பெறுமதியான பெறுமானத் தேய்வு மேலதிகமாகக் கணக்குகளுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

### 1.2.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன.

- (அ) மீளாய்வாண்டின் போது நடைமுறைச் சொத்துக்களின் கீழ் காட்டப்பட்டிருந்த நுகர்வுப் பொருள் இருப்பு ரூபா 10,217,790 தொகையாகக் காட்டப்பட்டிருந்த போதிலும் பௌதீக உறுதிப்படுத்தல் அறிக்கைகளின் பிரகாரம் அத்தொகை ரூபா 10,013,436 ஆக இருந்தது. இதன் பிரகாரம் ரூபா 204,354 தொகையினால் நுகர்வுப் பொருள் இருப்பு கணக்கில் மிகையாகக் காட்டப்பட்டிருந்தது.
- (ஆ) 5 வருடங்களுக்கு மேற்பட்ட பூர்த்தியடையாத மூலதன வேலைகளின் பெறுமதியான ரூபா 220,665 தொகையை மூலதனமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) மீளாய்வாண்டின் சனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை செலுத்தப்பட்ட வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ரூபா 16,869,495 இற்குரிய ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி ரூபா 506,084 தொகையும் ஊழியர் சேமலாப நிதி ரூபா 4,217,373 தொகையும் குறைத்து கணக்குகளுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.
- (ஈ) ஆண்டின் போது கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரம் மற்றும் இயந்திர உபகரணங்களின் பெறுமதி ரூபா 540,796 தொகையினால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.
- (உ) நூலகப் புத்தகங்களின் பாவனைக்காக வருடாந்த அங்கத்துவ புதுப்பித்தல் கட்டணமாக வெளிநாட்டு நிறுவனமொன்றிற்கு 2011 ஆம் ஆண்டிற்காகச் செலுத்தப்பட்ட ரூபா 3,744,204 தொகையொன்று ஆண்டின் நூலகப் புத்தகங்களுக்கான செலவினமாக

மூலதனமாக்கப்பட்டிருந்தது. இதற்காக ரூபா 187,210 தொகையான பெறுமானத் தேய்வும் கணக்குகளிற்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.

(ஊ) 2010 திசம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு நூலகப் புத்தகங்களின் பௌதீக மீதி ரூபா 13,528,919 தொகையாகக் காட்டப்பட்டிருந்த போதிலும் 2011 சனவரி 01 ஆந் திகதியில் உள்ளவாறு நூலகப் புத்தகங்களின் ஆரம்ப மீதியாக ரூபா 71,479,135 காட்டப்பட்டிருந்தது. இம் மீதியினுள் முன்னைய வருடங்களுக்குரிய வெளிநாட்டு நிறுவனத்திற்குச் செலுத்தப்பட்ட வருடாந்த நேரடி உட்பிரவேசித்தல் கட்டணங்களும் உள்ளடங்கியிருந்தது.

### 1.2.3 கிடைக்க வேண்டிய கடன் கால அடிப்படையிலான பகுப்பாய்வு

கடன்பட்டோர் வகை	ஐந்தொகைத் திகதியில் உள்ளவாறான தொகை	காலப்பகுப்பாய்வு (வருடம்)				
		1இற்கு குறைவு	1 - 2	2 - 3	3 - 4	5 இற்கு மேல்
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
நானாவித கடன்பட்டோர்	9,662,212	2,089,326	835,684	1,245,612	397,766	5,093,824
ஊழியர் முற்பணம்	21,333,987	11,512,899	826,402	1,351,128	2,710,158	4,933,400
வைப்புக்கள்	3,261,313	175,606	529,609	144,350	110,500	2,301,248

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

5 வருடங்களுக்கு மேற்பட்ட கடன்பட்டோர் காணப்பட்ட போதிலும் அக்கடனை அறவீடுசெய்வதற்காக எவ்வித சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

#### 1.2.4 கணக்காய்விற்கான சான்றுகள் இன்மை

பின்வரும் விடயங்களுக்கு முன்னால் காட்டப்பட்ட சான்றுகள் இன்மையின் காரணமாக அவற்றினைக் கணக்காய்வின் போது திருப்திகரமானதாக சான்றுறுதி செய்வதற்கு முடியாதிருந்தது.

விபரம்	பெறுமதி	வழங்கப்படாத எழுத்து மூல சான்றுகள்
நடைமுறைப் பொறுப்புக்கள் (கேள்வி மற்றும் பாதுகாப்பு வைப்புக்கள்)	83,339	மீதி உறுதிப்படுத்தல்கள்
வியாபார மற்றும் ஏனைய பெற வேண்டிய வைப்புக்கள்	1,091,813	பிரதிகள், ஆவணங்கள்
கடன்பட்டோர்	4,459,333	மீதி உறுதிப்படுத்தல்கள்

#### 1.2.5 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்கி ஒழுகாமைகள்

பின்வரும் இணங்காமைச் சந்தர்ப்பங்கள் கணக்காய்வின்போது அவதானிக்கப்பட்டன.

(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தாபன விதிக் கோவை

(i) II ஆம் அத்தியாயத்தின் 10:1 தொடக்கம் 10.5 வரையான பிரிவுகள்

அரசாங்க நிரந்தர பதவிக்காக நியமனம் பெறும் உத்தியோகத்தர் ஒருவர் தனது நியமனத்திற்குரிய அடிப்படைத் தகமையாக அரசாங்க வைத்தியர் ஒருவரின் கீழ் வைத்தியப் பரிசோதனைக்கு உட்பட்டு உடல்

- மற்றும் உளத் தகமைகளை உறுதிப்படுத்த வேண்டியிருந்த போதிலும் அதற்கு முரணாக தனியார் வைத்தியசாலையில் அத் தகமைகளைப் பரிசோதனை செய்வதற்காக ரூபா 43,955 தொகையினை நிறுவனத்தினால் செலவு செய்யப்பட்டிருந்தது.
- (ii) II ஆம் அத்தியாயத்தின் 9 ஆம் பிரிவு மற்றும் 2011 நவம்பர் 16 ஆம் திகதிய 24/2011 ஆம் இலக்க பொது நிருவாகச் சுற்றறிக்கை தாபன விதிக் கோவை மற்றும் பொது நிருவாகச் சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களுக்கு முரணாக வயது 60 வருடங்களை விஞ்சிய உத்தியோகத்தர்கள் இருவர் ஆறு மாதங்களுக்காக சேவையில் சேர்க்கப்பட்டு ரூபா 597,660 தொகை செலுத்தப்பட்டிருந்தது.
- (iii) XIV ஆம் அத்தியாயம் மற்றும் 2006.02.24 ஆம் திகதிய பொது நிருவாகச் சுற்றறிக்கை இல . 6/2006 - iv இணைந்த கொடுப்பனவுகள் செலுத்தும் போது பதவியணியினர் தொகுதிக்கு அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு அளவிற்கு முரணாக உள்ளக சுற்று நிருபத்தை அடிப்படையாகக் கொண்டு ரூபா 600 படி 31,200 தொகை மேலதிகமாகச் செலுத்தப்பட்டிருந்தது.
- (ஆ) நிதிப்பிரமாணம் நி.பி 104 நட்ட இழப்பு ஒன்று ஏற்பட்டவுடன் உடனடியாக அதனை மதிப்பீடு செய்வதற்காகவும் அதற்குப் பொறுப்பானவர்களிடமிருந்து அறவீடு செய்வதற்காகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த போதிலும் 03 வாகன விபத்துக்களுக்கு அவ்வாறு

- |  | நடவடிக்கை   | எடுக்கப்பட்டிருக்க வில்லை.  |
|--|---|---|
| (இ) 1990 மார்ச் 09 ஆந் திகதிய 15/90 ஆம் இலக்க பொதுநிர்வாகச் சுற்றுநிருபம்      | சுற்றுநிருப முரணாக நிறுவனமொன்றிலிருந்து வெற்றிடத்திற்காக ஊழியர்கள் பெறப்பட்டிருந்தது.   | அறிவுறுத்தல்களுக்கு தனியார் ஊழியர் தற்காலிக ஊழியர்கள் பெறப்பட்டிருந்தது.  |
| (ஈ) 2003.06.02 ஆந் திகதிய பீடி 12 ஆம் இலக்க சுற்று நிருபத்தின் 9.10 ஆம் பிரிவு | நிறுவகத்தின் பதவியணியிலில்லாத யாளர் பதவிகளுக்கு தொடர்பாக செயலாளரின் அங்கீகாரமின்றி 2009 சனவரி தொடக்கம் 2012 திசம்பர் வரை மாதத்திற்கு ரூபா 20,000 கொடுப்பனவுகளின் கீழ் ஆலோசனை யாளர்களின் சேவை பெறப்பட்டு 2011 திசம்பர் 31 வரை ரூபா 480,000 தொகை செலுத்தப்பட்டிருந்தது. | அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை நியமித்தல் திறைசேரிச் 2009 திசம்பர் 20,000 ஆலோசனை பெறப்பட்டு 31 வரை ரூபா 480,000 தொகை செலுத்தப்பட்டிருந்தது. |

#### 1.2.6 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல் வாங்கல்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

- (அ) நிறுவனத்தின் ஊக்குவிப்பு கொடுப்பனவு செயற்பாட்டு நடைமுறையின் சட்ட விதிகளுக்கு முரணாக தனியார் நிறுவனமொன்றிலிருந்து கைத்தொழில் நுட்ப நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சேவைக்குப் பெறப்பட்ட எழுதுவிணைஞர் ஒருவருக்கு 2010 ஆம் ஆண்டிற்காக ரூபா 25,350 தொகை ஊக்குவிப்புக் கொடுப்பனவு செலுத்தப்பட்டிருந்தது.
- (ஆ) மீளாய்வாண்டின் போது நிறுவனத்தில் தற்காலிகமாக ஏற்படுகின்ற பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் மற்றும் தொழில் நுட்ப, ஆராய்ச்சி அமைச்சு என்பவற்றின் அங்கீகாரமின்றி தொழில் வழங்கும் தனியார் நிறுவனமொன்றிலிருந்து

ஊழியர்கள் பெறப்பட்டு அதற்காக அந் நிறுவனத்திற்கு ரூபா 144,224 தொகை செலுத்தப்பட்டிருந்தது.

## 2. நிதிசார் மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி 2011 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான நிறுவன செயற்பாடுகளிலிருந்தான நிதி விளைவுகள் மீண்டெழும் செலவினத்திற்கான அரசாங்கத்திடமிருந்து கிடைத்திருந்த ரூபா 162,000,000 மானியத்தைக் கணக்கிலெடுத்த பின்னர் ரூபா 59,318,986 மிகையொன்றானதுடன் அதையொத்த முன்னைய ஆண்டுக்கான மீண்டெழும் செலவினங்களுக்காக அரசாங்கத்திடமிருந்து கிடைத்திருந்த ரூபா. 165,000,000 மானியத்தைக் கணக்கிலெடுத்த பின்னர் ரூபா 54,631,403 மிகையொன்றாகியிருந்தது. அதன் படி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டுக்கான நிதி விளைவுகள் ரூபா 4,687,583 முன்னேற்றமொன்றைக் காண்பித்தது. இதற்காக நிறுவகத்தின் உழைப்புக்களின் அதிகரிப்பு தாக்கமளித்திருந்தன.

### 2.2 விபரமான நிதிசார் மீளாய்வு

மீளாய்வாண்டின் போது நிறுவகத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து உழைக்கப்பட்ட மொத்த வருமானம் ரூபா 148.4 மில்லியன் ஆக இருந்ததுடன் அதனோடு ஒப்பிடுகின்ற போது முன்னைய ஆண்டின் வருமானம் ரூபா 138 மில்லியனாக இருந்தது. விபரம் பின்வருமாறு

	2011 ரூபா (மில்லியன்)	2010 ரூபா (மில்லியன்)
நியம சேவைகள்	110.87	102.9
ஆலோசனைச் சேவை	8.01	4.5
தொழில் நுட்ப ஒத்து மாறல்கள்	1.7	1.5
உடன்படிக்கை செய்யப்பட்ட		
செயற்திட்டங்கள்	4.5	5.8
சிறப்புச் சேவைகள்	7.0	7.0
பயிற்சி	5.9	5.9



நூலக வருமானம்	0.4	0.3
ஏனையவை	10.04	10.00
	-----	-----
	148.4	138.0
	=====	=====

பின்வரும் அவதானிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டன.

- (அ) மீளாய்வாண்டு மற்றும் முன்னைய வருடத்தின் செயற்பாட்டுச் செலவினங்கள் முறையே ரூபா 386.9 மில்லியன் மற்றும் ரூபா 331.6 மில்லியனாக இருந்தது.
- (ஆ) மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டின் செலவினம், செயற்பாட்டு வருமானம் என்பன முறையே 39% மற்றும் 35% ஆக மாத்திரமே தீர்வு செய்யப்படக் கூடியதாக இருந்தது.
- (இ) மேற்கூறப்பட்ட ஒவ்வொரு சேவைகளுக்காக ஏற்பட்ட கிரயங்களைத் தனித்தனியாக கணக்குகளுக்கு எடுப்பதற்கான முறைமையொன்று நிறுவனத்தில் அமுல்படுத்தப்படாமையினால் ஒவ்வொரு விடயத்தினதும் இலாபத் தன்மையை கணிப்பீடு செய்ய முடியாதிருந்தது.

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

- (அ) சொத்துக்கள் உறுதிப்படுத்தல்களின் போது இனங்காணப்பட்ட ரூபா 1,092,428 தொகையான சொத்துக்கள் குறைவு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. சொத்துக்கள் உறுதிப்படுத்தல்களின் போது இனங்காணப்படாத சொத்துக்களை மீள் பரிசோதனை செய்வதற்காக உரிய பிரிவுகளுக்கு அறிவித்திருந்ததாக தலைவர் அறிவித்திருந்தார்.
- (ஆ) நிறுவனத்தின் உத்தியோகத்தர்களுடைய பயிற்சிகள் தொடர்பாக முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கவில்லை.

### 3.2 நிதியத்தின் குறைவான பயன்பாடு

மீளாய்வாண்டின் போது ஆரம்பிக்கப்பட்டிருந்த 34 செயற்திட்டங்களின் முன்னேற்றங்களை பரிசோதனை செய்த போது அதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட தொகை ரூபா 36.02 மில்லியனாக இருந்ததுடன் உள்ளவாறான செலவினம் ரூபா 7.405 மில்லியனாக இருந்தமையினால் குறைவான பயன்பாடு ரூபா 28.615 மில்லியனாக இருந்தது. ஒவ்வொரு செயற்திட்டங்களிலும் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட சதவீதம் 0% முதல் 44% இற்கிடையிலான வீச்சில் காணப்பட்டது. திறைசேரி மானியங்கள் தாமதமாகக் கிடைத்தமை பிரதான காரணமாக இருந்தமையும் அவதானிக்கப்பட்டது.

### 3.3 செயற்பாடற்ற மற்றும் குறைவான பயன்பாடுடைய சொத்துக்கள்

(அ) சென்டெக் செயற்திட்டத்திற்காக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சிடமிருந்து வழங்கப்பட்ட ரூபா 1,672,550 நிதியில் ரூபா 619,840 தொகை 2010 ஒக்தோபர் 15 ஆந் திகதியிலிருந்து கணக்கு இலக்கம் 0000351567 இன் கீழ் சேமிக்கப்பட்டிருந்ததுடன் செயற்திட்டத்தின் நோக்கங்களை அடைவதற்காக வழங்கப்பட்ட நிதியில் 37% ஆன நிதி பயன்பாட்டிற்கு எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) ரூபா 1,824,010 பெறுமதியாகவுள்ள 5 நடைமுறைக் கணக்குகள் 2011 சனவரி முதல் செயற்பாடற்றுக் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது.

(இ) ரூபா 1,404,922 பெறுமதியான 15 நுகர்வுப் பொருள் விடயங்கள் பரீட்சிக்கப்பட்டதன் படி அதில் 6 விடயங்கள் 2009 ஆம் ஆண்டிலிருந்து அசைவுறாத சொத்தாக இருந்தமை அவதானிக்கப்பட்டதுடன் அவைகளின் பெறுமதி ரூபா 497,842 ஆக இருந்தது. நிறுவனத்திற்கு ஏற்படும் தாமதங்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக இவ் அத்தியவசிய இருப்புக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாக தலைவர் அறிவித்திருந்தார்.

### 3.4 சிக்கனமற்ற கொடுக்கல்வாங்கல்கள்

(அ) முகாமைத்துவ சுற்றுநிருப இல. 30 இற்குரிய ஊழியர் சம்பள மாற்றங்களைச் செய்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டிய உத்தியோகத்தர் அச் செயற்பாடுகளைச் செய்யாதிருந்த போதும் அவ் உத்தியோகத்தர் ஓய்வு பெற்றுச் சென்றதன் பின்னர் சம்பள மாற்றச்

செயற்பாடுகளைச் செய்வதற்காக திரும்பவும் 04 மாத காலத்திற்கு ரூபா 147,660 தொகை கொடுப்பனவு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்பட்டிருந்த போதிலும் அவ் உத்தியோகத்தரினால் சம்பள மாற்றங்கள் தொடர்பான செயற்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு முடியாதிருந்தது.

(ஆ) அரசு ஊழியர்களுக்கு பயிற்சிநெறியொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக விசேட திறமைகளையுடைய அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனங்கள் காணப்பட்ட போதிலும் நிறுவன ஊழியர்களின் ஆங்கில அறிவினை விருத்தி செய்வதற்காக விசேட திறமைகளற்ற நிறுவனமொன்றிற்கு ரூபா 720,000 தொகை செலுத்தப்பட்டிருந்தது.

(இ) நிறுவனத்தினால் ஊழியர்களுக்காக வழங்கப்பட்ட பயிற்சிகளுக்கு உரிய உத்தியோகத்தர்களின் பங்குபற்றல் தன்மை நலிவான நிலையில் காணப்படுகின்றமையினால் பயிற்சிக்காகச் செலுத்தப்பட்ட தொகையில் ரூபா 53,048 ஆனது சிக்கனமற்ற செலவினமாக இருந்தமை அவதானிக்கப்பட்டது.

### 3.5 இனங்காணப்பட்ட நட்டங்கள்

பின்வரும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன.

(அ) நிறுவனத்தின் இருப்பு உறுதிப்படுத்தல் செயற்பாடுகளைக் கையளிக்கின்ற போது குறைந்த விலை தெரிவு செய்யப்படாமல் கூடிய விலை சமர்ப்பித்த நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டமையால் ரூபா 92,720 ஆன நட்டமொன்று ஏற்பட்டிருந்தது.

(ஆ) பொறுப்பளிப்புக் காலம் கடந்திராத கணனி சேவைகளைச் செய்வதற்காக ரூபா 73,718 தொகையான செலவினமொன்று செய்யப்பட்டிருந்தது.

(இ) நிலையான வைப்புக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூபா 110,200,000 தொகைக்குரிய வட்டி செலுத்தும் போது வங்கியினால் மீளாய்வாண்டிற்காக ரூபா 599,085 வட்டி செலுத்தும் சந்தர்ப்பத்தின் போது வங்கியினால் நிறுத்தி வைத்தல் வரியாக கழிக்கப்பட்டு உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கு அனுப்பப்பட்டிருந்தது.

#### 4. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

---

கணக்காய்வின்போது அவதானிக்கப்பட்ட முறைமைகளினதும் கட்டுப்பாடுகளினதும் குறைபாடுகள் அவ்வப்போது தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தன. பின்வரும் கட்டுப்பாட்டுப் பரப்புக்களின் பால் விசேட கவனம் கோரப்படுகிறது.

- (அ) ஆட்சேர்ப்புகள்
- (ஆ) தபாற் செலவுகள்
- (இ) பயிற்சியளித்தல்கள்
- (ஈ) கொள்வனவுகள்